21st October 1971]

* 5. Q.—THIRU G. SWAMINATHAN : Will the Hon. the Minister for Public Health be pleased to state—

(a) whether it is a fact that the admissions made to the Medical Colleges in Tamil Nadu were set aside by the Supreme Court during January, 1971; and

(b) if so, the reason therefor?

திரு. ஜி. சுவாமிநாதன் : மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன் :

(அ) தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் பட்டியலை தலைமை உயர்நீதி மன்றம் 1971 ஜனவரித் திங்களில் ரத்து செய்தது உண்மையா?

(இ) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை?

மாண்புமிகு திரு. க. அன்பழகன் : (அ) ஆம்.

(இ) விதிகளில் சொல்லியுள்ளபடியும், 23—9—1970 நாளிட்ட தனது தீர்ப்பில் காணும் குறிப்புகளுக்கிணங்கவும், தேர்வுக்குழு மதிப்பெண்கள் அளிக்கவில்லை என்று தலைமை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

Post of Lay Secretary.

* 6. Q.—THIRU S. S. THENNARASU : Will the Hon. the Minister for Public Health be pleased to state—

(a) whether there is any discrimination shown between the clerks who work at the Head-Quarters Office and others while considering them for promotion to the post of Lay Secretary; and

(b) if so, the steps taken by the Government to rectify the same?

லே செகரட்டரி பதவி.

திரு. எஸ். எஸ். தென்னரசு : மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன் :

(அ) மருத்துவத் துறையில் பணிபுரியும் எழுத்தர்களுக்கு லே செகரட்டரி பதவி உயர்வு கொடுப்பதில் தலைமை அலுவலகத்தில் உள்ளவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பாகுபாடு ஏதாவது இருக்கின்றதா?

(இ) ஆம் என்றால், அதைப்போக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

மாண்புமிகு திரு. க. அன்பழகன் : (அ) "லே செகரட்டரி" பதவி விதிமுறைகளின்படி மருத்துவத் துறை தலைமை அலுவலகங்களிலுள்ள மேற்பார்வையாளர்களும், (வேறு அலுவலகங்களில் உள்ள 10 வருடங்களுக்கு குறையாமல் பணியாற்றிய எழுத்தர்களும் அதற்கும் மேலான அரசிதழ் பதிவு பெறாத பதவியிலுள்ளவர்களும், லே செகரட்டரி இரண்டாவது கிரேட் பதவி உயர்வுக்குத் தகுதி உள்ளவர்களாவார்கள்.

(இ) மருத்துவத்துறை தலைமை அலுவலகங்கள் தவிர வேறு அலுவலகங்களில் பெரும்பாலும் மேற்பார்வையாளர்கள் இல்லாமையாலும் அங்குள்ள அனுபவம் உள்ள எழுத்தர்களுக்கும் அதற்கும் மேலான அரசிதழ் பதவி

பெறுத பதவியிலுள்ளவர்களுக்கும், "லே செகரட்டரி" பதவி உயர்வு வாய்ப் பளிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மேற்கண்ட விதிமுறை ஏற்படுத்தப்பட் டது. பதவி உயர்வு போன்ற வாய்ப்புகளுக்கு மருத்துவத்துறை தலைமை அலு வலகங்கள் மற்றும் வேறு அலுவலகங்களில் பணிபுரியும் நிலைப்பணியாளர்கள் (Ministerial Staff) எல்லோருக்கும் சம உரிமை அளிக்கப்படவேண்டும் என்று அண்மையில் உத்தரவிடப்பட்டிருக்கிறபடியால் மேற் கண்ட விதிமுறை அவசியமா என்பதை அரசு பரிசீலனை செய்து வருகிறது.

Harijan Welfare Boards

*7. *Q.*—THIRU M. ARUMUGASWAMI: Will the Hon. the Minister for Harijan Welfare be pleased to state—

(*a*) whether there is any proposal to constitute separate Harijan Welfare Boards at Taluk, District and State levels to eradicate Untouchability; and

(*b*) if so, the details thereof?

அரிசன நல வாரியங்கள்

திரு. எம். ஆறுமுகசாமி: மாண்புமிகு அரிசன நலத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினுக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்—

(அ) தீண்டாமையை அறவே ஒழிக்கும் பொருட்டு, வட்ட, மாவட்ட, மாநில அளவில், தனித்தனி அரிசன நல வாரியங்கள் அமைத்திடும் செயற் குறிப்பு ஏதேனும் உள்ளதா?

(இ) ஆம் எனில், அதன் விவரம் என்ன?

மாண்புமிகு திருமதி சத்தியவாணிமுத்து: (அ) ஆம்.

(இ) தீண்டாமை ஒழிப்பைத் தீவிரப்படுத்த வட்ட, மாவட்ட, மாநில நிலைகளில் அரிசன நல வாரியங்களை நிறுவ அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த மூன்று வகையான அரிசன நல வாரியங்களின் அமைப்பும் செயல் முறை களும் பின்வருமாறு :—

(1) வட்ட அரிசன நல வாரியம்:

இவ்வாரியத்தில் அரசினரால் நியமிக்கப்பட்ட அலுவலர்களும், தனியார் களும் பணிபுரிவார்கள். அரிசன நல தாசில்தாரும், சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களும் உதவிக் காவல்துறை அலுவலரும் உறுப்பினர்கள் ஆவார்கள். ஒவ்வொரு பிர்க்காவிலிருந்தும் ஒரு தனியார் உறுப்பினராக நியமிக்கப்படுவார். இவ்வாரியத்தின் உறுப்பினர்கள் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட தீண்டாமை பற்றிய குற்றங்களைக் காவல்துறையினரின் கவனத்திற்குக் கொண்டு வரலாம். இவ்வாரியம் மாதம் ஒரு முறை கூடி காவல் துறையினரால் தீண்டாமை சம்பந்தப்பட்ட முறையீடுகளின் மீது எடுத்த நடவடிக்கைகளை ஆய்வு செய்யும்.

(2) மாவட்ட அரிசன நல வாரியம்:

இவ்வாரியத்தில் மாவட்ட ஆட்சியாளரும், மாவட்டக் காவல் துறை அலுவ லரும், மாவட்ட நல அதிகாரியும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வட்ட வாரி யங்களின் தலைவர்களும் உறுப்பினர்களாகப் பணிபுரிவார்கள். இவ்வாரியம் மூன்று மாதங்களுக்கொரு முறை கூடி வட்ட வாரியங்களின் நடவடிக்கைகளை யும் தீண்டாமை ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த மேலும் எடுக்க வேண்டிய நட வடிக்கைகளையும் (ஆக்க பணிகளையும்) குறித்து ஆய்வு செய்யும்.